



### நகரின் அரங்கம் மற்றும் பெருநிறுவன அலுவலக கட்டிடங்கள் இப்போது முன்பதிவின் பேரில் பொதுமக்களுக்காக திறக்கப்படுகின்றன

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 9, 2020) – கோவிட் – 19 தொற்று பரவலை எதிர்கொள்வதற்காக ஆறு மாத காலம், நகரின் அரங்கம் உள்ளிட்ட பெரு நிறுவன கட்டிடங்கள் மூடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, முன்பதிவின் பேரில் அவை இன்று பொதுமக்களுக்காக திறக்கப்படுகின்றன. இந்தச் சமயத்தில் போகிறபோக்கில் நுழைவது அனுமதிக்கப்படுவதில்லை.

#### எவையெல்லாம் திறந்திருக்கும் (முன்பதிவின் பேரில் மட்டுமே)

செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்கி, கீழ்க்காணும் இடங்கள், முன்பதிவின் பேரிலான சேவைகளுக்கு மட்டுமே திறந்திருக்கும்:

- சிட்டி ஹால், 2 வெலிங்க்டன் வீதி. மேற்கு
- சிவிக் சென்டர், 150 சென்ட்ரல் பார்க் ட்ரைவ்.
- வில்லியம்ஸ் பார்க்வே ஆபரேஷன்ஸ் சென்டர் , 1975 வில்லியம்ஸ் பார்க்வே ட்ரைவ்
- விலங்குகளுக்கான சேவைகள், 475 க்றைஸ்லர் ட்ரைவ்.
- பில்டிங் டிவிஷன் அண்ட் என்ஃபோர்ஸ்மெண்ட் அண்ட் பை-லா சர்வீசஸ் ஆஃபிசஸ், 8850 மெக்லாஃப்லின் ரோட், தெற்கு

ஜூலை 6 ஆம் தேதி துவங்கி பி ஓ ஏ (POA) கோர்ட் ஹவுஸ், எண் 5, ரே லாஸன் புலிவார்டு திறந்தே இருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு வருகை தரவும்: [www.brampton.ca/reopening](http://www.brampton.ca/reopening)

#### இப்போது கிடைக்கும் சேவைகள்

செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் கீழ்க்காணும் சேவைகள் அனைத்தும் முன்பதிவின் பேரில் மட்டுமே நேரில் கிடைக்கப்பேறும்:

- திருமண உரிமம் அளித்தல்
- வணிக உரிமம் வழங்குதல் மற்றும் விண்ணப்பங்கள் கையொப்பமிடுதல்
- சொத்து வரி மற்றும் இதர வகை பணம் செலுத்தலுக்கான காசாளர் கவுண்ட்டர்கள்
- விசாரணைகளுக்கான ப்ராம்ப்ட்டன் நகர சேவை டெஸ்க்குகள்
- குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கான உரிமம் வழங்குதல் மண்டல வாரியான சேவைகள் மற்றும் அறிவிப்பு பலகை அனுமதிகள்



- விலங்குகள் சுவீகரிப்பு, உரிமம் வழங்குதல் மற்றும் விசாரணைகள்

மேலும் பல சேவைகள் ஆன்லைனிலும் கூட கிடைக்கின்றன; அவற்றைக் காண [www.brampton.ca](http://www.brampton.ca) எனும் வலைத்தளம் செல்லவும் அல்லது 311 ஐ அழைக்கவும்.

### முன்பதிவு செய்துகொள்ளுதல்

நகரின் நேரடி சேவைகளைப் பெறுவதற்கு, முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகிறது.

[www.brampton.ca/skiptheline](http://www.brampton.ca/skiptheline) யில் இருக்கின்ற *ஸ்கிப் தி லைன் (Skip the Line)* மூலமாக நகரின் புதிய ஆன்லைன் சேவைகளுக்கான பல முன்பதிவுகளைச் செய்துகொள்ள இயலும்.

தகுதி பெறுவதற்காக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர், முன்பதிவுகளைச் செய்து கொள்ளலாம், நேரத்தை மாற்றிக்கொள்ளலாம் அல்லது முன்பதிவை ரத்து செய்து கொள்ளலாம்.

முன்பதிந்த சந்திப்பில் கலந்துகொள்ளும்போது:

- உங்கள் முன்பதிந்த சந்திப்புக்கு வந்து சேரும் முன்பாக தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
- சரியான நேரத்துக்கு வந்து சேரவும் – முன்பதிவுக்கான நேரத்தை தவறவிட்டால் அல்லது தாமதம் செய்தால் பின்னொரு தேதிக்குத்தான் மறுபதிவு செய்துகொள்ள வேண்டியிருக்கும்.
- கட்டிடத்திற்குள் நுழையும் முன்பாக கை சானிட்டைஸர் உபயோகிக்கவும்.
- உடல்நீதியான சமூக விலகலாக, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் 2 மீட்டர் (6 அடி) இடைவெளி விடவும்.
- மருத்துவம் அல்லாத முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.

### பொழுதுபோக்கு மையங்கள்

ப்ராம்ப்ட்டன் நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுதுபோக்கு கட்டிடங்கள் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று முன்பதிவின் பேரில் அனுமதிப்பதற்காகத் திறக்கப்பட்டன. பங்கேற்பதற்கென கிடைக்கும் இடங்களில், உடற்தகுதி, நீச்சல், பொதுவான விருப்பம் கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்கேட்டிங்க் ஆகியன அடங்கும். முன்பதிக்கான நேர இடைவெளிகளை குடியிருப்பவாசிகள் [www.brampton.ca/recreation](http://www.brampton.ca/recreation) எனும் வலைத்தளத்தில் *பதிவு செய்யப்பட்டவை மற்றும் நேரடியாக செல்லுதலுக்கான நிகழ்ச்சிகள் (Registered and Drop-In Programs)* எனும் பிரிவில் பார்வையிட்டு தங்களுக்கான நேரத்தைபதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவுகள் அனைத்தும் ஏழு நாட்களுக்கு முன்னதாகவே ஏற்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக குடியிருப்பவாசிகள் 311 என்ற எண்ணில் அழைத்தும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.



### நகரின் கட்டிடங்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஒன்ட்டேரியோ அரசாங்கம் மற்றும் பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பு ஆகியவற்றுக்கு இணங்க, இந்த கட்டிடங்கள் அனைத்திலும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். இந்த நெறிமுறைகள் யாவும், வருகை புரிபவர்கள், ஒப்பந்ததாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட தனிநபர்களைப் பாதுகாக்கவும், சாத்தியமான ஆபத்துக்களை முன்கூட்டியே தடுக்கவும் அவற்றைக் குறைக்கவும் உதவும்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்குபவை:

- செயல்பாடுமிக்க தகுதி கண்டறிதல்
- முகத்திரைகள் மற்றும் தனி நபர் பாதுகாப்பு சாதனம் (PPE)
- பொதுமக்களை எதிர்கொள்ள வேண்டிய கவுண்ட்டர்களின் தடுப்புக்கள்
- சுத்திகரிப்பு செய்தல்
- தூய்மை செய்தல் மற்றும் கிருமிநீக்குதல்
- அறிவிப்பு பலகைகள் வைத்தல்
- ஆட்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல்
- பலரும் பகிர்ந்துகொள்ளும் பணியிடங்களுக்கான கட்டுப்பாட்டு முறைகள்

கோவிட்-19 தொற்று பரவலை சமாளிப்பதில் சமுதாயத்தினருக்கு ஆதரவளிக்கின்ற நகர நிர்வாகத்தின் முயற்சிகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு [www.brampton.ca/COVID19](http://www.brampton.ca/COVID19) எனும் வலைப்பக்கத்திற்கு வருகை புரியவும் அல்லது @CityBrampton ஐ [Twitter](https://twitter.com/CityBrampton), [Facebook](https://facebook.com/CityBrampton) மற்றும் [Instagram](https://instagram.com/CityBrampton) இல் பின் தொடரவும்

நகரின் உப சட்டங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: [www.brampton.ca](http://www.brampton.ca)

### ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)